

١٤٩

وَاللَّهُ جَعَلَ لَكُمُ الْأَرْضَ سَاطًا ۝ لِتَسْلُكُوا مِنْهَا سُبُلًا  
 فِي جَاجًا ۝ قَالَ نُوحٌ رَبِّ إِنَّهُمْ عَصُونِي وَاتَّبَعُوا مِنْ لَوْ  
 يَرِدُهُ مَالُهُ وَوَلَدُهُ إِلَّا خَسَارًا ۝ وَمَكْرُوْمَكْرًا كُبَارًا ۝ وَ  
 قَالُوا لَاتَذْرُنَّ إِلَيْهَا كُمْ وَلَا تَذْرُنَّ وَدَدًا وَلَا سُوَاعًا وَ  
 لَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا ۝ وَقَدْ أَضَلُوا كَثِيرًا وَلَا  
 تَزِدُ الظَّالِمِينَ إِلَّا ضَلَالًا ۝ مِمَّا خَطَّيْتُهُمْ أَغْرِقُوْفَادِخُلُوا  
 نَارًا هُنَّ فَلَمْ يَجِدُوا هُمْ مِنْ دُونِ اللَّهِ أَنْصَارًا ۝ وَ  
 قَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكُفَّارِينَ دَيَارًا ۝  
 إِنَّكَ إِنْ تَذَرْهُمْ يُضْلُلُوا عِبَادَكَ وَلَا يَلِدُ وَلَا فَاجِرًا  
 كُفَّارًا ۝ رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ  
 مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدُ الظَّالِمِينَ  
 إِلَّا بَارًا ۝

وَرَأَى الْمُكَفَّرِينَ هُمْ أَعْجَمُ وَإِنَّهُمْ لَكُلُّ مَا

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ أَسْمَعَ نَفْرًا مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَيْلًا

19. "அன்றியும் அல்லாஹ் உங்களுக்குப் பூமியை விரிப்பாக ஆக்கினான்."
20. "அதில் உள்ளவிரிவான பாதைகளில் நீங்கள் செல்லும் பொருட்டு" (என்றெல்லாம் தன் சமூகத்தாரிடம் கூறினார்)
21. (பின்னும்) நூஹ் கூறினார்: "என் இரட்சகனே! நிச்சயமாக அவர்கள் என(து கட்டளை) க்கு மாறு செய்து விட்டனர்; அன்றியும், எவருக்கு அவருடைய செல்வமும், அவருடைய மக்களும் நஷ்டத்தைத்தவிர வேறு எதையும் அதிகப் படுத்தவில்லையோ, அவர்கள் பின்பற்றினர்."
22. "மேலும், மிகப்பெரிய சூழ்சியாக அவர்கள் சூழ்சி செய்தனர்."
23. "மேலும், அவர்கள் (தம் சமூகத்தாரிடம்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்; வத்து, ஸ்வாஹ், எகஸ், யஜாக், நஸர் (ஆகிய விக்கிரகங்) களையும் நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்" என்றும் கூறினார்கள்.
24. "நிச்சயமாக அவர்கள் அநேகரை வழி கெடுத்தும் விட்டனர்; (ஆகவே, என் இரட்சகனே!) அநியாயக்காரர்களுக்கு வழிக்கேட்டைத்தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே" (என்றும் பிரார்த்தித்தார்)
25. ஆகவே அவர்களுடைய பாவங்களின் காரணமாக (பெரு வெள்ளத்தில்) அவர்கள் மூழ்கடிக்கப்பட்டு, (பின்னர்) நரகத்திலும் புகுத்தப்பட்டனர்; அல்லாஹ் வைத்தவிர அவர்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
26. இன்னும், நூஹ் கூறினார்: "என் இரட்சகனே! நிராகரிப்போரிலிருந்து பூமியில் வசிக்க ஒருவரையும் நீ விட்டுவைக்காதே!"
27. "நிச்சயமாக நீ அவர்களை விட்டுவைத்தால், உன்னுடைய (மற்ற) அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; நிராகரிக்கின்ற பாவியைத்தவிர (வேறு நல்லவர் எவரையும்) அவர்கள் பெற்றெடுக்கவுமாட்டார்கள்" (என்றும்).
28. "என் இரட்சகனே! எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும், விசவாசம் கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும், விசவாசங்கொண்ட ஆண்களுக்கும், விசவாசங்கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையே தவிர (வேறு எதையும்) நீ அதிகப்படுத்தாதிருப்பாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்)

அத்தியாயம் : 72

அல் ஜின் – ஜின்கள்

வசனங்கள் : 28 மக்கீ ருகூங்கள் : 2

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ் வின் பெயரால் ( ஓதுகிறேன்).

1. (நபியே) நீர் கூறுவீராக: "நிச்சயமாக ஜின்களில் சிலநபர்கள், (இவ்வேதத்தைச்) செவியுற்றனர்; பிறகு (தங்கள் இனத்தாரிடம் சென்று) "நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான குர் ஆணை செவியுற்றோம் என்று கூறினார்கள்" என வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது".

يَهْدِي إِلَى الرُّشْدِ فَامْتَابِهِ وَلَنْ تُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا<sup>١</sup>  
 وَأَنَّهُ تَعْلَى جَدُورِنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا<sup>٢</sup> وَ  
 أَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا<sup>٣</sup> وَأَنَّا ظَنَّنَا  
 أَنْ لَنْ تَقُولَ الْإِنْسُونَ وَالْجِنْ عَلَى اللَّهِ كَذِبًا<sup>٤</sup> وَأَنَّهُ كَانَ  
 رِجَالٌ مِّنَ الْإِنْسُونَ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ  
 رَهْقًا<sup>٥</sup> وَأَنَّهُمْ ظَنَّوْا كَمَا ظَنَّنَا مُنْتَهِيَّا<sup>٦</sup> أَنْ لَنْ يَبْعَثَ اللَّهُ أَحَدًا<sup>٧</sup>  
 وَأَنَّا مَسْنُنا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلْئَةً حَرَسًا شَدِيدًا<sup>٨</sup>  
 وَشُهْبَارًا<sup>٩</sup> وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ  
 يَسْتَمِعُ الْآنَ يَجِدُهُ شَهَابًا رَّصَدًا<sup>١٠</sup> وَأَنَّا لَانْدُرِيَّ  
 أَشَرِّ أَرْيَادِهِ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ  
 رَشَدًا<sup>١١</sup> وَأَنَّا مِنْا الصَّلِحُونَ وَمِنَادُونَ ذَلِكَ كُنَّا  
 طَرَآءِقَ قِدَدًا<sup>١٢</sup> وَأَنَّا ظَنَّنَا أَنْ لَنْ نُعِجزَ اللَّهَ فِي الْأَرْضِ  
 وَلَنْ نُعِجزَ هَرَبًا<sup>١٣</sup> وَأَنَّا لَمَّا سِمِّعْنَا الْهُدَى أَمَتَابِهِ<sup>١٤</sup>  
 فَمَنْ يُؤْمِنُ بِرَبِّهِ فَلَا يَغَافِلُ بَخْسًا وَلَارْهَقًا<sup>١٥</sup> وَأَنَّا مِنَّا  
 الْمُسْلِمُونَ وَمِنَ الْقُسْطُونَ فَمَنْ أَسْلَمَ فَأُولَئِكَ تَحْرُرُوا رَشَدًا<sup>١٦</sup>

2. "அந்தக்குர்ஆனாகிற)து நேர் வழியின்பால் வழிகாட்டுகிறது; ஆகவே, அதனை நாங்கள் விசுவாசித் தோம்; (இனி) நாங்கள் எங்களுடைய இரட்சகனுக்கு ஒருவரையும் இணையாக்கவே மாட்டோம்"

3. இன்னும், "நிச்சயமாகக் காரியம்: எங்கள் இரட்சகனுடைய மகத்துவம் உயர்ந்துவிட்டது; அவன் மனைவியையோ, புதல்வரையோ எடுத்துக் கொள்ள வில்லை" (என்றும் கூறினார்கள்).

4. "மேலும், நிச்சயமாகக் காரியம்: நம்மிலுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுக்கு மனைவி, மக்கள் உண்டென் ரூக்கு நிராகரிப்பில் அளவுகடந்து) பொய்யைக் கூறுபவனாக இருந்தான்."

5. இன்னும், "மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய் கூறவேமாட்டார்களென்று நிச்சயமாக (இதுவரை) நாங்கள் என்னிக் கொண்டிருந்தோம்."

6. "இன்னும், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள ஆண்கள் பலரிடம் (தங்களைக்) காக்கத் தேடிக்கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள் அவர்களுக்கு கர்வத்தை அதிகமாக்கிவிட்டார்கள்.

7. "மேலும், (இறந்த பின்னர்,) அல்லாஹ் ஒருவரையும் (உயிர் கொடுத்து) எழுப்பவேமாட்டான் என்று நீங்கள் என்னிக்கொண்டிருந்ததுபோன்றே அவர்களும் நிச்சயமாக என்னிக்கொண்டிருந்தார்கள்.

8. இன்னும், "நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அப்போது வலிமைமிக்க பாதுகாவலர்களாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டதாக அதை நாங்கள் கண்டோம்."

9. "(முன்னர்) அங்கு (பேசப்படுவற்றைச்) செவியேற்பதற்காக, பல இடங்களில் நாங்கள் அமர்பவர்களாகவும் இருந்தோம்; எனவே, இப்பொழுது (அவைகளை) எவர் செவியேற்கிறாரோ அவர், குறிவைத்துக்காத்திருக்கும் நெருப்பு-ப்பந்தத்தை தமக்காக அவர் காண்பார்."

10. "மேலும், பூமியில் இருப்பவர்களுக்கு(இதைக்கொண்டு) தீங்கு நாடப் பட்டிருக்கிறதா? அல்லது அவர்களின் இரட்சகன் அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கின்றானா என்பதை நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம்."

11. "நிச்சயமாக நாம்— நம்மில் நல்லோரும் இருக்கின்றனர். அதல்லாதோரும் நம்மில் (சிலர்) இருக்கின்றனர்; நாம் பல்வேறு வழிகளையுடையோராகவும் இருந்தோம்.

12. "இன்னும், நிச்சயமாக பூமியில் அல்லாஹ்வை நாம் இயலாமையிலாக்கவே முடியாதென்பதையும், (பூமியிலிருந்து) அவனைவிட்டும் ஓடியவர்களாக அவனை இயலாமையிலாக்கவே முடியாதென்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம்.

13. "இன்னும், நிச்சயமாக நாங்கள்(இந்தக்குர்ஆனாகிய) நேர் வழியைச் செவியற்ற போது, அதனை விசுவாசங்கொண்டோம். ஆகவே, எவர் தன் இரட்சகளை விசுவாசிக்கின்றாரோ அவர், (தன் நன்மையில்) குறைவையும் அநீதத்தையும் பயப்படமாட்டார்.

14. "(முற்றிலும் அவனுக்குக்கீழ்ப்படிந்த) மூஸ்லிம்களும் நிச்சயமாக நம்மில் இருக்கின்றனர்; (உண்மையை விட்டுத்திரும்பிய) அறியாயக்காரர்களும் நம்மில் இருக்கின்றனர்; எவர்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) மூஸ்லிம்களாகி விடுகின்றார்களோ, அவர்கள் தாம் நேர் வழியைத் தேடிக்கொண்டார்கள்.

وَآمَّا الْقِسْطُونَ فَكَانُوا جَهَنَّمَ حَطَبًا١٥٠ وَأَنْ لَوْا سَتَّاقُومَا  
 عَلَى الظَّرِيقَةِ لَا سَقَيْنَاهُمْ مَاءً غَدَقًا١٦٠ لِنَفْتَنَهُمْ فِيهِ  
 وَمَنْ يُعْرِضُ عَنْ ذِكْرِ رَبِّهِ يَسْلُكُهُ عَذَابًا صَعَدًا١٧٠  
 وَأَنَّ الْمَسْجِدَ إِلَهٌ فَلَاتَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا١٨٠ وَأَنَّ  
 لَهَا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهَا كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا١٩٠  
 قُلْ إِنَّمَا أَدْعُوا رَبِّيْ وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا٢٠٠ قُلْ إِنِّي لَا  
 أَمْلِكُ لَكُمْ ضَرًا٢١٠ وَلَا رَشْدًا٢٢٠ قُلْ إِنِّي لَكُنْ يُحِيدُنِي٢٣٠ مِنَ  
 اللَّهِ أَحَدًا لَا وَلَكُنْ أَجَدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا٢٤٠ إِلَّا بَلَغَنَا  
 مِنَ اللَّهِ وَرِسْلَتِهِ٢٥٠ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ  
 لَهُ نَارَ جَهَنَّمَ خَلِدِينَ فِيهَا أَبَدًا٢٦٠ حَتَّىٰ إِذَا رَأَوْا مَا  
 يُوعَدُونَ فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًا وَأَقْلَعَ عَدَدًا٢٧٠  
 قُلْ إِنْ أَدْرِكَ أَقْرِيبٌ مَا تُوعَدُونَ أَمْ يَجْعَلُ  
 لَهُ رَبِّيْ أَمَدًا٢٨٠ عَلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَى غَيْبِهِ  
 أَحَدًا٢٩٠ إِلَّا مَنِ اسْتَطَعَ مِنْ رَسُولٍ فَإِنَّهُ  
 يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رَصَدًا٣٠

١٩

15. "அநியாயக்காரர்களோ நரகத்திற்கு (எரிக்கப்படும்) விறகுகளாகிவிட்டனர்" (என்றும் அந்தஜின்கள் கூறின).

16. (நபியே! மனித, ஜின் இனத்தவர்களாகிய) அவர்கள் (இல்லாமிய மார்க்க) வழியின்மீது உறுதியாகவும் (நிலைத்து)இருந்தால்,(தடையின்றியே) அவர்களுக்கு அதிகமான தண்ணீரை நாம் புகட்டியிருப்போம் (என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ள துள்ள ரூப கூறுவீராக!).

17. (எவ்வாறு நன்றி செய்கிறார்கள் என) அதில் அவர்களை நாம் சோதிப்ப தற்காக; மேலும், எவர் தன் இரட்சகனின் நினைப்பைவிட்டும் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான்.

18. மேலும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் வணக்கத்திற்கே உரியன; ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றொரையும் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கவேண்டாம்.

19. மேலும், நிச்சயமாகக் காரியம்: அல்லாஹ்வுடைய அடியா(ராகிய தூத)ர், அவனை அழைப்பவராக (தொழுபவராக) நிற்கும்பொழுது, (இதைக் காணும் ஜனங்கள் ஆச்சரியப்பட்டு) கூட்டங் கூட்டமாக (வந்து) அவரை நெருங்கிவிடுகின்றனர்.

20. "நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இரட்சகளையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்கமாட்டேன்" என்று(நபியே!)நீர் கூறுவீராக!

21. "நிச்சயமாக நான் உங்களுக்குத் தீங்கையோ, நன்மையையோ (செய்ய) சக்திபெறமாட்டேன்" என்று(நபியே!)நீர் கூறுவீராக!

22. "நிச்சயமாக நான் \_ என்னை அல்லாஹ்விடமிருந்து ஒருவரும் காப்பாற்றவே மாட்டார்; அவனையன்றி ஒதுங்குமிடத்தையும் நான் பெற்றுக்கொள்ளவே மாட்டேன்" என்று(நபியே!) நீர் கூறுவீராக!

23. "(ஆயினும்,) அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்ததை) எத்தி வைப்பதையும், அவனின் தூதுச் செய்திகளை (அறிவிப்பதை)யும் தவிர (வேறெதற்கும் நான் சக்திபெறமாட்டேன்). எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றாரோ, நிச்சயமாக அவருக்கு(க்கூலி) நரக நெருப்புதான். அவர்கள் அதில் என்றென்றும் நிரந்தரமாக (ததங்கி) இருப்பவர்கள்" (என்று நபியே! நீர் கூறுவீராக!)

24. முடிவாக அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)தை அவர்கள் காணும் சமயத்தில், உதவி பெறுவதால் மிகப்பலவினானவரும், என்னிக்கையால் மிக்க குறைந்தவரும் யார் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்வார்கள்.

25. "நீங்கள் வாக்களிக்கப்படுகின்ற(அவ்வேதனையான)து மிகச் சமீபத்திலிருக்கின்றதா? அல்லது என் இரட்சகன், அதற்குத் தவணையை ஆக்குவானா? என்பதை நான் அறியமாட்டேன்" என்று(நபியே!) நீர் கூறுவீராக!

26. "(என் இரட்சகனாகிய அவன்) மறைவானவற்றை அறிகிறவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை ஒருவருக்கும் அவன் வெளிப்படுத்தமாட்டான்—

27. "தூதரில், தான் (தேர்வு செய்து) பொருந்திக்கொண்டவருக்கே தவிர\_ ஆகவே, நிச்சயமாக அவன் (தூதராகிய) அவருக்குமுன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாப்பவரை (மலக்குகளிலிருந்து) ஆக்குகிறான்.

لِيَعْلَمَ أَنْ قَدْ أَبْلَغُوا رِسْلَتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ  
وَأَحْصَى كُلَّ شَيْءٍ عَدَدًا<sup>٢٨</sup>

وَرَأَةُ الْمُكَبِّرِ هُنَّا فَوْنَاقْ مُكَبِّرِ كُونَاقْ  
مُسَوْمَرْ كَرْتَاقْ عَشَرْ أَوْ كِيرْ كَوْنَاقْ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

يَا أَيُّهَا الْمُزَمِّلُ ۝ قُمِ الْيَلَّا إِلَّا قَلِيلًا ۝ تِصْفَةً أَوْ اِنْقُصْ

مِنْهُ قَلِيلًا ۝ أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا ۝ إِنَّا

سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا ۝ إِنَّ نَاسِئَةَ الْيَلَّا هِيَ

أَشَدُ وَطًا وَأَقْوَمْ قَيْلًا ۝ إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبُحًا

طَوِيلًا ۝ وَإِذْ كُرِّأَ سَمَرْ رَبِّكَ وَتَبَتَّلَ إِلَيْهِ تَبَتِّيلًا ۝

رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا ۝

وَاصْبِرْ عَلَى مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا ۝ وَ

ذَرْنِي وَالْمُكَذِّبِينَ أُولَى النِّعَمَةِ وَمَهْلُكُهُمْ قَلِيلًا ۝ إِنَّ

لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا ۝ وَطَعَامًا ذَا أَعْصَمَةٍ وَعَذَابًا أَلِيمًا ۝ يَوْمَ

تَرْجُفُ الْأَرْضُ وَالْجَبَالُ وَكَانَتِ الْجَبَالُ كَثِيرًا مَهِيلًا ۝ إِنَّا أَرْسَلْنَا

إِلَيْكُمْ رَسُولًا شَاهِدًا عَلَيْكُمْ كَمَا أَرْسَلْنَا إِلَى قَرْعَوْنَ رَسُولًا ۝

28. (அத்தூதர்கள்) தங்கள் இரட்சகனின் தூதுச் செய்திகளை, திட்டமாகவே எடுத்துரைத்தார்கள் என்பதை, தான் அறிந்துகொள்வதற்காக. அவர்களிட முள்ளவற்றை அவன் (தன் அறிவால்) சூழ்ந்தறிந்து கொண்டவனாக இருக்க, ஒவ்வொரு பொருளையும் என்னிக்கையால் பூரணமாகக் கணக்கிட்டும் வைத்துள்ளான்."

அத்தியாயம் : 73

**அல் முஜ்ஜும்மில் \_ போர்வை போர்த்தியவர்**

வசனங்கள் : 20      மக்கி      ருகூல்கள் : 2

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ்ஸின் பெயரால் (இதுகிறேன்).

1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
2. இரவில் (தொழுவதற்காக) எழுவீராக! சொற்ப (நேர)ம் தவிர—
3. அதில் பாதி, (நேரத்தில் தொழுவீராக!) அல்லது அதிலிருந்து சொற்ப (நேர)த்தைக் குறைத்துக் கொள்வீராக!
4. அல்லது அதை விட(ச்சற்று நேரத்தை) அதிகப்படுத்திக் கொள்வீராக! (இரவுத்தொழுகையான) அதில் குர் ஆணை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி யும்துவீராக!
5. நிச்சயமாக நாம் அடுத்து பளுவான வாக்கை உம்மீது போடுவோம் (வஹியின்மூலம் அறிவிப்போம்).
6. நிச்சயமாக இரவில் (வணக்கத்தை நிறைவேற்ற) எழுவதானது—அதுவே (மனமும், நாவும்) ஒன்றிணைந்திருக்க மிக்க உறுதியானதும், மேலும் கூற்றால் மிக்க உறுதியானதுமாகும்.
7. நிச்சயமாக உமக்குப் பகலில் நீண்ட வேலை இருக்கின்றது.
8. மேலும், உமதிரட்சகனின் பெயரை நினைவு கூர்வீராக! (அவனுக்கே வணக்கத்தையும், பிரார்த்தனையையும் ஆக்கி) அவன் பால் முற்றிலும் ஆகிவிடுவீராக.
9. (அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இரட்சகன்; அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. ஆகவே, அவனையே நீர் (உமது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்வீராக.
10. அன்றியும், (நபியே!) அவர்கள் (உமக்கெதிராகச்) சொல்வதின்மீது நீர் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், அழகான வெறுப்பாக அவர்களை (அல்லாஹ்ஸின்பக்காக) நீர் வெறுத்துவிடுவீராக!
11. என்னையும், சுகத்தையுடையவர்களான பொய்ப்பிக்கக்கூடியவர்களையும் நீர் விட்டுவிடுவீராக! (நான் ஏற்படுத்திய தவணையை அவர்கள் அடையும் வரை) அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக!
12. நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.
13. இன்னும் (அவர்களுக்குத் தொண்டையில்) விக்கிக்கொள்ளக்கூடிய உணவும், துன்புறுத்தும் வேதனையும் (இருக்கின்றன).
14. பூமியும், மலைகளும் ஆட்டம்கண்டு (அதிலிருப்போரை உலுக்கி), இன்னும், மலைகள் சிதறுண்ட மன குவியல்களாகிவிடும் நாளில் (அவர்களுக்கு நடந்தேறும் வேதனை உண்டு)
15. ஃபிர் அவ்வின்பால் நாம் ஒருதூதரை அனுப்பிவைத்தது போன்று, உங்கள் மீது சாட்சியாளராக ஒரு தூதரை உங்களிடம் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்.